

பின்னிணைப்பு B - வாக்காளர் கல்வி மற்றும் தொடர்பு திட்ட விவரங்கள்

Santa Clara கவுண்டி வாக்காளர் பதிவாளர் (ROV) கவுண்டி குடியரிமையாளர்களுக்குள் வாக்காளர் ஈடுபடுதலை பல்வகைப்படுத்த உறுதிபூண்டுள்ளது. சமூக கூட்டாண்மைகளை அதிகரித்தல், குடிமை ஈடுபாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் வாக்காளர் மைய மாதிரி மூலம் வாக்காளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களுடன் பல்வேறு நடவடிக்கைகளை இந்த வாக்காளர் கல்வி மற்றும் தொடர்பு திட்டம் சுட்டிக் காட்டுகிறது. வாக்காளர் பதிவு மற்றும் பங்கேற்பை அதிகரிப்பதற்கு உதவ பின்வரும் நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடப்படுகின்றன.

தொடர்பு வகைகள்:

- **பாரம்பரிய தொடர்பு:** திட்டமிடப்பட்ட தேர்தல்களைப் பொருட்படுத்தாது இத்தனை ஆண்டுகளாக ROV திட்டமிடுகின்ற மற்றும் பங்கேற்கின்ற வாக்காளர் கல்வியின் வகைகள் மற்றும் தொடர்பு முயற்சிகளை கீழே பட்டியலிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த நடவடிக்கைகளில், வாக்காளர் கல்வி இலக்கியம், குடிமை மற்றும் உள்ளூர் அரசாங்க வளங்கள், வாக்காளர் பதிவாளரின் பிராண்டட் தொடர்பு பொருட்கள் மற்றும் ஆழமான கலந்துரையாடல்களை ROV பொதுமக்களுக்கு வழங்குகிறது.
 - அட்டவணைப்படுத்தல் - பெரும்பாலான பொதுவான தொடர்பு நிகழ்வுகள் வளங்கள், இலக்கியம், வாக்காளர் கல்வி, வாக்காளர் பதிவு மற்றும் தேர்தல் அலுவலர் ஆட்சேர்ப்பு ஆகியவற்றை வழங்கும் அட்டவணைப்படுத்தலின் கீழ் வருகின்றன
 - தொகுக்கும் சாவடிகள் - பெரிமளவு வெளிப்புற நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் மாநாடுகளுக்கான கோரிக்கையின்படி, நாங்கள் வளங்கள், இலக்கியம், வாக்காளர் கல்வி, வாக்காளர் பதிவு மற்றும் தேர்தல் அலுவலர் ஆட்சேர்ப்பு ஆகியவற்றை வழங்குகிறோம்
 - வாக்காளர் பதிவு பயிற்சிகள் - தனிநபர்/நிறுவனத்தின் கோரிக்கையின்படி, மாநில செயலரிடம் இருந்து பெற்ற பொருட்களின் அடிப்படையில் வாக்காளர் பதிவு நடத்துவதை எவ்வாறு தொகுப்பது குறித்த பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம்
 - வாக்காளர் கல்வி விளக்கக்காட்சிகள் - கோரிக்கை/நிறுவனங்களின்படி, வாக்காளர் கல்வி விளக்கக்காட்சிகள் வாக்காளரின் தேர்வுச் சட்ட மாற்றங்கள், குடிமை 101, வாக்காளர்க்கும் உரிமைகள் மற்றும் வாக்காளர்க்க எவ்வாறு பதிவுசெய்தல்/முன் பதிவு செய்தல்
 - உயர்நிலைப் பள்ளி வாக்காளர் பதிவு நடத்துதல் - உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைந்து வாக்காளர் பதிவு நடத்துவதை ஒருங்கிணைக்க ஆயத்தப்படுத்தல் மற்றும் உதவுதல்
 - நெட்வொர்க்கிங்/குடிமை நிகழ்வுகள் - சமூக நிகழ்வுகளில் இருத்தல் மற்றும் கூட்டாளர்களைக் கட்டமைத்தல் மற்றும் பல்வேறு நகர வணிகக் கழகம், நகர சபை மாவட்டங்கள் முதலியவற்றுக்கான துணை நிகழ்வுகள்.
- **வாக்காளரின் தேர்வு சட்டம் - குறிப்பிட்ட தொடர்பு:** வாக்காளர் தேர்வு சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட மாற்றங்களை ROV வாக்காளர்களுக்கு தொடர்ந்து கற்பிக்கும். Santa Clara கவுண்டியின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ROV தொகுக்கும், பங்கேற்கும் மற்றும் ஒத்துழைக்கும் தொடர்பு முயற்சிகளின் வகைகளைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிக்கின்றன:
 - விளக்கக்காட்சிகள்
 - கலந்துரையாடல்கள் அல்லது கே&ப அமர்வுகள்
 - கூட்டாளர்களைக் கட்டமைப்பது (CBO-க்களுடன் நேரடி சந்திப்புகள்)
 - பட்டறைகள் (மொழி மற்றும் அணுகல் தேவைகளுடைய சமூகங்களுக்காக)
 - பயிற்சியளிப்பவருக்குப் பயிற்சியளித்தல் திட்டங்கள் (TTT) (செய்தியைத் தனிப்பயனாக்கி பெருக்குவதற்கு தொடர்பு கூட்டாளர்களைப் பயிற்சியளித்தல்)
 - வாக்களிப்பு உபகரணங்கள்/இயந்திர விளக்கங்கள்

பிராண்டிங்/செய்தி: வாக்கு மையங்கள் மற்றும் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாக்குச்சீட்டை ஒவ்வொரு வாக்காளரும் பெறுவது பற்றிய தகவல் உள்ளிட்ட அவை வழங்கும் சேவைகள் பற்றிய தகவல்களை விளம்பரப்படுத்த முன்னுரிமை அளிக்க Santa Clara கவுண்ட்டி உணர்ந்து முடிவெடுத்துள்ளது. வாக்காளரின் தேர்வு சட்டத்தால் (VCA) பெரிதும் தாக்கமடைந்த வாக்காளர்கள் மீது ROV தொடர்ந்து கவனம் செலுத்தும்: நேரடியாக வாக்களிக்க விருப்பப்படும் வாக்காளர்கள்.